

உடனடி வெளியீட்டுக்காக

**உலகமெங்கிலும் இருக்கும் சுவைகளைத் தேடிக்கண்டறியுங்கள், உள்ளூரிலேயே: ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, ப்ராம்ப்ட்டன் உணவு வழிகாட்டியை வெளியிடுகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 1, 2021) – உலகளாவ ஊக்கமளிக்கப்படுவது மற்றும் உள்ளூரிலேயே வேர் பிடித்தது, அதுவே [ப்ராம்ப்ட்டன் உணவு வழிகாட்டி \(Brampton Food Guide\)](#); இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது!

ப்ராம்ப்ட்டன் உணவு வழிகாட்டியானது, நகரில் இருக்கின்ற 54 சிற்றுண்டியகங்கள் மற்றும் சந்தைகள் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது; மேலும், ப்ராம்ப்ட்டன் நகரின் பர்கர் சுற்றுலா, மற்றும் உள்ளூர் உணவுச்சுவையில் செல்வாக்கு செலுத்துகின்ற விஷயங்களில் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகள், மற்றும் கீழ்க்காணும் உள்ளூர் சமையல் வல்லுனர்களால் வழங்கப்படும் விருப்ப உணவுகள் உள்பட பலவற்றையும் கொண்டிருக்கிறது:

- ஆண்ட்ரியா பேர்ரெட் (Andria Barrett), சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய பேச்சாளர்
- சுரேஷ் தாஸ் (Suresh Doss), CBC உணவு மற்றும் பானம் பற்றி எழுதுபவர்
- ஈடென் ஹேகோஸ் (Eden Hagos), நிறுவனர், ப்ளாக் ஃபூடீ (BLACK FOODIE) எனும் ஆன்லைன் உணவுத்தளம்
- ராய்ஸ் லி (Royce Li), முன்னாள் டீம் கனடா பேஸ்ட்ரி செஃப் (Team Canada Pastry Chef) மற்றும் பீல் பிராந்தியத்தின் மாவட்ட பள்ளி வாரியத்தின் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்
- ரிக் மத்தாரூ (Rick Matharu), winner of 'ரெசிப்ரீ டி ரிச்சஸ் (Recipe to Riches)' இன் விருது வென்றவர், செஃப், ரிக்'ஸ் குட் ஈட்ஸ் (Rick's Good Eats) இன் உரிமையாளர்
- கீஃபர் நஸரெத், டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர் மற்றும் மிஸ்டர் சோஷியல் ஈட்ஸ் (Mr. Social Eats) இன் நிறுவனர்
- ஹவியா மைட்டி (Haviah Mighty), போலாரிஸ் மியூஸிக் (Polaris Music) பரிசு பெற்ற கலைஞர்
- கிரண் ராய் (Kiran Rai), நடிகர் மற்றும் படைக்கும் தன்மை கொண்ட இயக்குனர்
- ஜேஸன் ரோஸ்ஸோ (Jason Rosso), செஃப் மற்றும் ஜெ.ரெட் & கோ (J. Red & Co.) வின் உடைமையாளர்

ப்ராம்ப்ட்டன் உணவு வழிகாட்டி பற்றிய மேலும் தகவல்களுக்கு, [இங்கு க்ளிக் செய்யவும்](#).

### அறிஞர் கூற்றுக்கள்

“கனடா நாட்டில் இருக்கின்ற பலதரப்பட்ட சமூகங்களில் ஒன்றாக, ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு தனித்துவமான சமையல் அனுபவத்தை வழங்குகிறது; இது உலகெங்கிலும் உள்ள சுவைகளைக் கொண்டபடி அங்கீகாரம் பெற்ற சுவை நிறைந்தபடி உள்ளது. எங்கள் புதிய வழிகாட்டியைப் படித்துப் பாருங்கள், சர்வதேச உணவு வகைகளைத் தேடிக் கண்டறியுங்கள்; அதே சமயத்தில், சுய சார்பான வணிகங்களுக்கு பாதுகாப்பாக, ஆதரவும் அளியுங்கள்”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

“முதல் தலைமுறை கனடியர்கள் பலரும் தங்கள் வீட்டில் சமைத்த உணவை உட்கொண்டு வளர்ந்தனர், இதில் பெற்றோர்கள் தங்கள் வீட்டுச் சுவைக்காக மறுபடியும் ஏங்கிய சமயத்தில், அவர்களைச் சுற்றிலுமாக புதிய சுவைகளையும் கண்டறிய ஏங்கினர். சுவைகளின் கலவையானது வளர்ந்து வருகின்ற சமையல் கலைஞர்களிடமிருந்து உத்வேகம் பெற்ற ஒரு விஷயமாகும்; மேலும் நமது நகரத்திற்குள் கிடைக்கின்ற நம்பமுடியாத உணவு வகைகளில் இது இருக்கிறது.”

- *ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் நகரின் பலதரப்பட்ட மக்கள் தங்கள் தனித்துவமான சுவைகளை உலகம் முழுவதும் இருந்து பெற்று பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். ப்ராம்ப்ட்டன் நகரமானது, பல திறமையான சமையல்காரர்களின் தாய்வீடாகும்; அவர்களின் கலாச்சாரத்தில் வேர்பிடித்தபடியே, அதேசமயத்தில் புதுமையான உணவுகளை உருவாக்குகிறது. எங்கள் வழிகாட்டியில் தேடிக்கண்டறியுங்கள், உங்களுக்கேயான புதிய உள்ளூர் விருப்ப உணவை நீங்கள் காண்பீர்கள்!”

- *ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர் வார்டுகள் 9 & 10, தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் நகரமானது ஒரு பல கலவை நகரம்; மற்றும் கனடாவின் ஒன்பதாவது பெரிய மக்கள்தொகையான 700,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடமாகும், அவர்களே எங்கள் துடிப்பான சமூகத்தை உருவாக்குகிறார்கள். இந்த பன்முகத்தன்மை நகரம் முழுவதும் கிடைக்கும் உணவு வகைகளில் பிரதிபலிக்கிறது; இந்த புதிய வழிகாட்டியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்; இது எங்கள் குடியிருப்பாளர்களுக்கு உள்ளூர் வியாபாரத்தை

ஆதரவளிக்கும் அதே சமயத்தில், உலகளாவிய சுவைகளையும் தேடிக்கண்டறிய அனுமதிக்கிறது.

டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

Monika Duggal

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)